

ஸ்ரீ ஆண்ட வினாயகர் துணை.

குணநிதி கி. GUNANIDHI



ஓர்மாதாந்தசெந்திலும்புப்பத்திரிகை.

மலை 1] இரக்தாக்ஷி-வௌ வையாய்விற் கல [இதந் 8, 9
பூ. (1982)

போருளாடக்கம்.

	பக்கம்.
1. கடவுள் துதி,	173
2. பாரதபோதம்.	174
3. பத்திரிகை.	176
4. உதையனன் ஆராய்ச்சி	178
5. கட்டு	180
6. பாலைத்.	183
7. தாமிழ்வலங்களிக்கும்முறை	185
8. தாய்வெழுபியை வளர்த்தல்	187
9. தாண்டையரான் இளந்தினரையன்	189
10. நம்மாற்வாற்வரது திருச்சிர்தெலைடை.	191
11. 167ம்பக்கத்தில்லிடுத்தவு வேலிற்குவிடைகள்	192
12. விடுக்கை வினா	193
13. இராஜராஜேஸ்வரி	193
14. பொதுக்குறிப்புகள்	195

பத்திராதிபர்,

ம சோ பிச்சைய தேசிகர்,
திருவிடைமருஞர்.

**‘குணநிதி’ யின்
போல்தகர்கள்.**

ஸ்ரீலக்ஷ்மி மகா சந்திதானம் அவர்கள்

திருவாவடுதுறை ஆதீனம்

ஸ்ரீலக்ஷ்மி மகா சந்திதானம் அவர்கள்.

தநுமபுரம் ஆதீனம்
ஸ்ரீலக்ஷ்மி காசி வாசி சவாமிகள் அவர்கள்

ஆதீனகர்த்தர், திருப்பனந்தான்.

ஐவியசந்தாதார்கள்

ஸ்ரீலக்ஷ்மி தரு. ஞா. ஷண்முகத்தம்பிரான் சவாமிகள் அவர்கள்,
தேவஸ்தானம் விசாரணை வேஞ்சி

ஸ்ரீ லக்ஷ்மிசுத்தபாதத்தம்பிரான் அவர்கள்,

தநுமபுரம் ஆதீனம்.

ஸ்ரீமான் K. V. மாணிக்கம்பிளை அவர்கள்

மிசாகதாரி தூதவினாகம்

**குணநிதி
சந்தா வபரம்.**

—ஓ—

வந்தம் 1.க்து
தபாம் கூ.லி

{ உண்ணபடியங்கு

கு. அ. ப
1—0—0

யுன்பட

{ வேளிந.கேளுக்கு

1—4—0

தனி சமுச்சைக வலை

0—2—0

இநு வந்தத்திற்குக் குறைந்த சந்தா கிடையாது.

ஆயுள் சந்தா. { உள்ளாடு ரூபா. 15—0—0
{ வேளிநாடு 20—0—0

விளம்பர விகிதம்.

வருடம் { அரிமானிகளுக்கு

ரூபா. 25—0—0

ஒன்றுக்கு { போதகர்களுக்கு

,, 50—0—0

ஒரு பக்கத்திற்கு ஒரு மாதத்திற்கு

ரூபா. 6—0—0

அரைப் பக்கத்திற்கு „ , , 3—8—0

கால் பக்கத்திற்கு „ , , 2—0—0

முன் பணம் இன்றி விளம்பரங் செய்யப்படமாட்டாது.


“குணநிதிப்” பிரசரசாலை, திருவிடைமருதார்.

—**கிடைக்குமிடுத்துக்கடல்கடுக்குமிடுத்துக்கடல்**—

வ.

ஶ்ரீ ஆண்டவிநாயகர் துணை.

விகுன்றி தி. மு




“எப்பொருள் யார்யார்வாப்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” — திருக்குறள்.

(All Rights Reserved.)

மலர் } இரக்தாக்ஷி-ஞஸ தை, மாசி-மீர் கல } இதழ்
க } 1925-ஞஸ ஜூன் வரி-மீர் 13 ட } அ, க.

கடவுள் துதி.



திருச்சிற்றம்பலம்.

“வேண்டத்தக்க தறிவோய் நி
வேண்ட முழுவதும் தருவோய் நி
வேண்டு மயன்மாற் கரிபோய் நி
வேண்டி யென்னைய் பணிகிகான்டாய்
வேண்டி நீராதருள் செய்தாய்
நானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பொருளொன்றுன்டென்னில்
அதுவழுங்றன் விருப்பன்றே.”

பாரத போதம்.


கும்மி.

- (1) பாரததேசத்துமாந்தர்களே கேளும்
பாரில் நமக்கினை யாருமில்லை
வீராங்களைக்குந்தின் தோருடையோமினி
வெற்றியும் நம்மிட முற்றிடுமே,
- (2) முப்பத்து முக்கோடி மைந்தர்கள் நாமிந்த
மூவுலகுஞ் செயம் பெற்றிடுவோம்
செப்பருஞ் செய்கை பலவுடையோ மொன்று
சேர்ந்திடுவோமொரு மாத்திரையில்.
- (3) அன்ஜைமலரடி போற்றி யனுதினம்
அன்புடன் பூசை புரிந்திடுவோம்
பொன்னின் வளம்பெறு நாட்டவர் கோன்பெறும்
போகமும் தாழ்ந்ததுவீவ நமக்கு.
- (4) மேரு மலையின் சிகரத்திற் சென்றானம்
மேதினி யாவையு மாண்டிடுவோம்
சூர் பலரும் வணங்கி நமைத்தினஞ்
சூழ்ந்திட வேயருள் செய்திடுவோம்.
- (5) செம்மையறங்கள் புரிந்திடுவோம்பல
தேசங்கள் சென்று சிறந்திடுவோம்
நம்மை யடிமைக எாக்கிடவே யின்த
நானிலமீதொரு வேந்தரில்லை.
- (6) சொல்லுங்கலைகள் பலவுணர்ந்தோமினிச்
சோகமொழித்து மகிழ்ந்திடுவோம்
பல்லுல கும்பகழ்ந் தோதும் பெருமைசேர்
பாரத நாட்டின ரென்று சொல்வோம்.
- (7) கைத்தொழில் யாவையுஞ் செய்திடுவோம் நாம்
கணமொருகோடியா யெண்ணிடுவோம்
மெய்த்தவஞ்செய்தருள் பெற்றிடலேமிக
மேன்மையென்றெண்ணி மகிழ்ந்திடுவோம்,

- (8) வெற்றிமுரசமடித் திடுவோம்பல
ஷீரருமோண்றுகச் சேர்ந்திடுவோம்
பற்றலைச் செட்டி மாய்த் திடுவோம்பல
பக்கமும் சென்று செய்தபெறுவோம்.
- (9) நிதிக்கொடியை நிறுத்திக் கொடுமைசெய்
நிச்சரைக்கட்டிச் சிறையிடுவோம்
கோதில் சுதங்திர தேவி மகிழ்ந்துறை
கோயிலுட் சென்று துதித்திடுவோம்.
- (10) அன்னியராதிக்க மேரங்க விடோமினி
யாரையுமே பொருட் டாப் மதியோம்
பொங்ளையுஞ் சொல்லும் புகழையுஞ்கன்னியங்
போகங்கள் யாவையு மேமதியோம்.
- (11) மதங்குடிசொண்டவர் யாரையுமே வென்று
மன் ஞுயிரெல்லாஞ் சுகம்பெற வே
இதங்கருசய்கைகள் செய்திடுவோமினி
இருமைப்பயணையு மெய்திடுவோம்.
- (12) ஆச்சமினியில்லை யன்பர்களே நம
தன்னையருளை நாம் பெற்றிருக்கப்
சிச்சை எடுத்துப்பிகழுத்திடுவோரென்று
பேசவ தால் மனங் கூசாதோ.
- (13) பட்டப்பகலிற் கனவுகளைக் கண்டுப்
யங்கு பிதற்றிடும் பித்தர்களே !!
கட்டுந்துணிக்கும் பிறரிடஞ் சென்றினிக்
கையேந்தி நிற்கவும் மாட்டோமே
- (14) வந்தே மாதர மென்று துதித்துநாம்
வாழ்த்திடு வோமன்னை தாவிளையைக்
சந்தே கம்மில்லை போத முணர்ந்திடிற்
சற்றாங் கலங்கிட வேண்டாமே.

E. K. கிருஷ்ணமூர்த்தி அய்யர்.

ஓபத்திரிகை பூதையோலை



நம் நாடும் நம்மவரும் முன்னேற்றமடைவதற்கான முக்கிய சாதனங்கள் பலவுள். அவற்றை விரிக்கீற்பெருகும் ஆரினும், தற்போதோ நம்மவர் தமது பிறப்பின் உயர்வையும் அதனால் அடையவேண்டிய பயனையும் அறியாதவராகி “மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்று ஒளவை முதாட்டியார் அருளியதைப் பள்ளிக்கூடத்துப்பாடமாக விட்டுவிட்டு மனம் போனவதறு அறிவைச் செலுத்திப் பல இன்னல்களுக்காளாகி இனமையிற் கல்லாதொழிந்தோமே என மனநொந்து, உனைவு, உடை முதலியவற்றிற்குங்கூட சம்பாதிப்பதற்குச் சக்தியற்றவர்களாய் இருப்பதைக் கணக்காக்கண்டுந் தங்கள் முயற்சியில் தளராது இன்னும்பலரி நுந்து வருகிறார்கள். அந்தோ!! என்ன பரிதாபம் இதைப்பற்றிப் பின் ஆராய் வோம்.

ஒர் நாடு உயர் நிலையில் இருப்பதை அறியவேண்டுமானால், அந்நாட்டினரது தாய்ப்பாலைத்தை விருத்தி செய்வதற்கு அவர்களால் எடுத்துள்ள முயற்சிகளைப் பற்றி ஆராய்தல் வேண்டுமென்பது பலபெரியார்களின் கருத்தாம். அதைப்பற்றி நம் தமிழ் நாட்டார்களைண்டுள்ள முயற்சியை நோக்குங்கால், எந் நாட்டினரினும் மதச் சினரினும் இழிந்தவர்களாகவே இருந்துவருகின்றார்கள். இவ்விஷயத்தைப் பற்றிப் பலபெரியார்கள் பல பிரசங்க மேடைகளிலும், பலபத்திரிகைகள் வாயிலாகவும்” நம் நாட்டில் பொது நலத்திற்கே எனச் சகல வசதிகளையும் பெற்றுள்ள மடாதிபதிகளும், பிரமுசர்களும், ஏனையோர்களும் அயர்ந்த சித்திரை யுடையவர்களாகவே யிருந்து வருகிறார்களெனப் பன்முறை கூறியும், தொன்முறையை அனுசரித்து இதில் சிரத்தை யுடையவர்களாகக் காட்டி வருபவர் சிலரே. இவ்வாறிருந்து வந்தால், எவ்வாறு தாய்ப்பாலை விருத்தியாகி நம்மை அடிமைத் தனத்தினின்றும் நீக்கக் கூடிய

அறிவை அடையக் கூடும்? இதில் அறிவைச் செலுத்திப் பகுச் தறி வடையவர்களாகச் செய்ய வேண்டியதிருக்க, டலவழியில் அறிவைச் செலுத்து வதினால், மனவமைதி, சாந்தா, பொறை, சத்தியம் உண்டாகி விடுமா? இதற் கேள்வாம் நம் தாய்ப்பாவையிலுள்ள பூராதன நூல் களே முதற்காரணம். அதை விருத்திசெய்வ தில் நோக்கமற்று, முயறுதல். “ஒர்சவரை அஸ்திவாரமின்றி அடுக்கி அலங்கரிக்க முயலுதல்,, போலாகும். ஆதலின் அதற்கேதுவான நெறியிலும் அறிவைச் செலுத்த அரன் அருளோ இறைஞ்சுகிறோம்.

மேலும். நம் தாய்ப்பாவைப்பை விருத்திசெய்ய வேண்டிப்பல தமிழ்க்கலா சாலைகளும், சங்கங்களும், பக்திரிகை களும் தொன்றி யும். நம்நாட்டில் அவைகளோ ஆதரிக்கத்தக்கார் அனைகர் இருந்தும், பின் மறைந்துபோய் வருகின்றன என்பது யவரும் அறிந்ததே! அதற்குக்கரணம் நம்மவரே. அதை உணராது, மனம்போனவாறு பிதற்றிவருகின்றனர். இவர்கள் கூறும் குறைக்கு ஆளாகும் நோக்கத் துடன் எவரும் எக்காரியத்தையுஞ் செய்ய முற்பார். இனியேலும் அக்குறைக்கு எவர்களும் ஆளாகாது, தாய்ப்பாவைப்பை விருத்தி செய்வதில் நோக்க முடையவர்களாப் ஆங்காங்குப் புராதனக் கல்வி கற்று, அதன்படி பொழுதி உயர்சிலைமையைப்பெற அருளும் வண்ணம் இறைவன் றிருவடியை இறைஞ்சுகின்றோம். மேலும், சூணமும் நிதியுமடையார் பலரது விருப்பின்படி, நாம் மேற்கொண்ட நமது “குணங்கி” ப்பத்திரிகை வாயிலர்கப் புராதனக் கல்வி, தொழில், விவசாபம், பூர்வ அரசர்களின் நிலை முதலியவைகளைப் பிரசரஞ்செய்து வந்ததிலுள்ள அருங்குணங்களை ஆராய்ச்சி செய்தறிந்த தமிழ்மிரானிகளில் சிலர் “இப்பத்திரிகை என்றும் நடை பெறுவதற்குச் சாதனமான, அச்சியங்நிதிராலையை, ஏற்படுத்த முயற்சித்து” நமது பத்திரிகையையும் ஆதரித்து வந்தார்கள். அன்னர்களின் தூண்டுதல்களையும், தமிழ்மிருத்தியே தாம் கொண்ட வேடத்திற்குத் தக்கதென அறிந்து தற்போதும் பலரைத் தமிழைப் பயிலும்படிச் செய்து, எம் போன்று பலருக்குத் தாயகமாப் விளங்கும் பெரியாரின் ஆசியையும், நமது நன்பர்களது உதவியையும், அரனருளையுங் கொண்டு, திருவி,

சடமானார் ஜேற்கு வீதியில் “பூரி பிரஹத் கந்தர சூசாம் பிகா அச்சுக் கூடம்” என ஏற்படுத்தியுள்ளோம். மேலும், அதிலேயே இம்மாத சஞ்சிகைகளை அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன்நமது “குணநிதி” யான் குழவி, தளர்ந்தையுடன் அன்பர் சுரத் திற்கு அனுகியது. இனி கெம்பேர ஈடையடின உரிபகாலத்தில் விரைந்து வந்து மகிழ்வூட்டுமாதவின் நமது நன்பங்கள் இம்மதியின் தாமதத்தைத் தம் மனத்திற் கொள்ளாதிருக்க கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நம் பத்திரிகையை நல்ல காகிதங்கில் அதிகப் பக்கங்களுடன் வெளிப்படுத்த விரும்பியதைடு நமது சந்தாதாரர்களின் ஆதாரங்களுக்குத் தக்கவாறு பகங்கம் மாற்று மாத மிருமுறை யாகவும் வெளிப்படுத்த எண்ணியுள்ளோர்மாதவால், “சடர் விளக்காடி நும் நன்றாப் பெரிந்திரைத் தூண்டுகோல் ஒண்று வேண்டு” மெனப் பெரியோர் அருளியபடி, நமது சந்தாதாரர்கள் தாங்கள் எடுத்துள்ள முயற்சி யோடு தங்கள் நன்பங்களையும் சந்தாதாரராகச் சேர்ப்பிக்கு எம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தி நமது பத்திரிகையையும் தாப்பிரா வைத்தையும் வளர்த்து அணைவரும் தமிழ்ந்தெரண்டாராகும் வண்ணம் இறைவனடிகளை இறைஞ்சுகின்றோம்.

சுபம்!!

உதையணன் கதை யாராச்சி.

[எல்லா உரிமைகளும் ஆசிரியாகு].

வடகாட்டிலே கொசாம்பி நகரிலே யாண்டு சீரும் சிறப்பொடு வாழ்ந்து வந்த உதையணன் என்ற அரசனது சரிதத்தைப் பலரும் பாடியிருக்கின்றனர். அச்சரிதத்தைக் கூறும் நூல்கள் தமிழில் உதையணன் காதை என்ற பெரும் கதை. உதையண சூமார காவியம், சேதுபூராணம் விதூமச் சருக்கம் ஆதிய செய்யுள் நடையும் உதையண சூமார காவியத்தைப் பின்பற்றி எழுதிய உதையணன் கதையும், வடமொழி நூல்களைப் பின்பற்றி ஒரு வடமொழிப் புலவர் எழுதி வைத்திருந்த வசன நடையைத்தழுவி மகிபாலன்பட்டி திருவன்கட்டி ரேசச் செட்டியார் எழுதிய உதையணன் கதையும், பெருங்கதையை

மிக்கபரிவொடு வெளியிட மகாமதேவபாத்தியாய ஸ்ரீமத் உ. வே. சாமி என்றையரவர்களனது உதையணன் கணகத் திருச்சுமும் உண்டு. வட மோழியிலே சோமதேவரியற்றிய கதாசரித்தாரமும், சேமேந்திரர் இயற்றிய பிரகத் கதாமஞ்சியையும் தனிர்த்து, நேபாளமான்மியம் என்னுதாலில் பிரகத் கதாசலோகசங்கிர மென்ற 4524 சலோகங்கள் டங்கிய பிரிவொன்றுண்டு. உதீதோய காவ்யமென ஒரு நூலுமுண்டு. சுபந்து எழுதிய வாசவதத்த மென்றெல்லூரு நூலும் உண்டு. பாஸன் எழுதிய சுவப்னூவாசவதத்தும் பிரத்தின்தூயோகந்தராயணம் என்ம் நாடகங்களிலும் இக்கதை காணப்படும். ஸ்ரீஹர்ஷ் செய்த ரத்ன நாவல் பிரியதஃசிகா என்ற நாடகங்களும் அக்கதைபே கூறுவன். ஆகிய இவற்றையெல்லாம் ஒருசேரத் திரட்டி ஆராய்வதை எண்டு எடுத்துக் கொண்ட விஷயம். நடை கதைப் போக்கைத் தழுவி சில விடங்களில் உயரியதாயும், சிலவிடங்களில் எனியதாயும் காணப்படும். முதலில் சேதுபுராணத்திற் கண்ட கதையைச் சுருக்கித் தருவேன். பண்ணிநேர்மொழியாளான உயாதேவியாரைப் பங்கிலே யுடையாரென சமயசாரிய சுவாமிகள் பதிகம் பாடி மறைக் கதவினைத் திறந்த தாகிய வேதவனம் என்னும் திருப்பதியில் சுத்த சைவர் குலத்திலே ஞானப் பிரகாச கோத்திரத்திற் பிறந்து சேது சமஸ்தானைதிபதிக வின் குருவாய் சன்மானிக்கப்பட்டு அத் தலத்திலே வசித்து, சிவ ஞானசித்திக் கோருரை கண்டவரும், இலக்கண இலக்கியங்களில் கரைகண்டவரும், சம்மந்த முனிவர் முதலான பல மானுக்கர்களை யுடையவருமான நிறம்பவழியை தேசிகரியற்றிய சேதுபுராணம் விதுமச்சருச்கம் கூறுமாறு:—

உம்பர் காட்டில் வாழும் வசக்கள் எண்மரில் விதூமனென்ப வதும் அலம்புசை என்ற நடன மாதும் நான்முகனது சாபத்தினால் பூமியிலே சகல்திரானீகனையும் மிருகாவதியாகவும் பிறந்தவரலாறு என்னவெனின் கூறுதும்:— “முன்னை நாள் உலகுதவிய முண்டகமூர்த்தி, மன்னுநாமகன் மருங்கு சாவித்திரி வயங்க, பொன்னினுடை வேந்தனும் புலவரும் போற்ற, பன்னு மேழிசைப் பாணரும் சித்த சூஞ்சித்தரும் பரவ; பதமகன் றடைந்திடுமெவர்பதத் திருவோடுடு இதமுடன் ரூழவெய்துநரிவர்களை வேறு, விதமுறத் தெரித்த வரவர் மெய்ப் பெயர் விளம்பிக், கதமில் கட்டியங் காரர் பல்லோதெ

திர்காட்ட; ஆதிவானவக் கதிவிடத் தவனிமேற் பிறக்கப், போதுவார் தமைக் கண்டவ ஜெனைய டுலவ, ரேதமார் மக்களோமங் செமக்கென்ன, பேதமென்றுளம் பேதுறீ இத் தானே கில பேச; மெய்த்தநன் றயன் வினவலு மேவிய தேவரித் துணைப் பொழுத தருளின ஸிருந்த எம்; என் கை வைத்த நற்பகக் திருத் திரை பாற்றிரை முனது சித்தமே லிரியென் றிடுங் குறிபிளைத் தெரிபபக் கொலுவிற் ஸிருந்த னன். பாத்தாபுரப் பரலோலி பரதநால் பகரச் சோதி மேகலை பொன் மேகலையிற் றளங்கக், காதல் வானவர் நிலயமோ, காமர் வொண் கவிஞே பாது கண்களாற் பருகுவம் யாமொலாமென்ன; வீணையிட டீனைவே யிசைபல்லிய விதங்கள் யானைர் பேசவை யிருந்தவர் செவிக் கூழ்திரைப்பச், சேநாதிச் சிறுசீகரங், தென்றல் மேற்கிதற், மாணி ஷீச் சுடர் மடைந்தையரான வரம்யைர் நாட்டிய நடித்தனர் அவர் தம்மிற பலர் நடித்தபின் அலம்புசை நாமத் துவரிதழுக் கொடி யாடினன்; அக்காலத்து அவளுடைக் துகிலைப் பவனன்பயில் விளையாட்டால் மீதெழு நிக்கினன்; சபையிலிருந்த அயன் முதலோர் வெட்கினாராய்த் தலை சாய்ந்தனர். வசக்களுள் ஒருவனுன விதூமன் மாத்திரம் மாரன் ழவாளிக்கிரையாகி அவளின் குறித் தோற்றம் கிளாத்த காதலிற் பார்த்தனன். அவளும் அங்கனே அவனது ஆர் வத்தைப் பருகினன், கேசவனிலஞ்சி முளைத்த தாமரை மகன் அது தெரிகுறிஇநிவிர் இவ்வாறு வேண்டவா ஒடுற்றது மரபோவென முனிந்து, மண்டலத்தில் நீர்மனவியு மனுளானுமாகி, விண்டலத்தை விட்டு தித்திராவென்றனன்.

(தொடரும்)

~~~~~

இலக்கண விளக்க பரம்பரை திருவாரூர் சோமசுந்தர தேசிகர். திருமகள் துணை.

“நட்டு”

இப்பூவலகின்கண் அத்திமுதலெழும்பு ஈருகவுள்ள எண் பத்துநான்கு லக்ஷம் ஜ்வராசிகளையும் படைத்துக் காத்துத்துடைக் கும் சச்சிதாநந்தப் பரம்பொருளாகிய கருணைகரக் கடவுளினருளால் தற்போது வெளிப் போந்துலாவும் நமது குணநிதியின் இதழ் ஒன்று முதல் வரப்பெற்று அதன் நட்பைப் பெறலாயினேநைதலின், முதன்

ஆகல் நமது குணநிதிக்கு, நட்பு, என்னும் கட்டுரை வரையளவினான். பிழையுளவேல் ஆஸ்ரோர் பொறுக்க.

**நட்பாராய்தல்.**

நட்பு, உறவு, கேள்வமை, சிகேகம் இவைகள் ஒரு பொருட் சொற்கள். நட்பை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1. நன்னட்பு, 2. தீநட்பு. நன்னட்பாவது:— நற்குணம், நல்லொழுக்கம், நன்னட்கை ஆகிய இவற்றைச் கைக்கொண்டோர் நட்பே நன்னட்பு தீநட்பாவது:— கெட்ட நடவடிக்கையுடையோர்களின் நட்பே, தீநட்பு. இகில் நாம் எத்தகையோரை நட்புக்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்தல் வேண்டும். “ஆபங்கதோய்ந்து கொள்ளாதான் கேள்வமை கடைமுறை—தான் சாந்துயரங் தரும்” என்றனர் நம் நாயனார். நாம் ஒருவனைச் சிகேகம் செய்யவேண்டின் அவன் குலம், குணம், குற்றம், சுற்றம் இவைகளை நன்கு ஆராய்ந்த பின்பே அவனிடம் நட்புக்கொள்ளல் வேண்டும். இன்றேல் அவன் நட்பு, சாரும் வரையில் நமக்குத் துன்பத்தைப் பீய தரும். இது விடுயத்தில் நாம் ஜாக்கரதையுடன் அறிந்து நல்லோர்களையே சிகௌகித்தல் வேண்டும்.

“பாலோடளாப ஸீர் பாலாகுமல்லது, நீராய் நிறந்துளிந்து தோற்றுதாற்—றேறிற் சிறியார் சிறுமையுங்தோன்றுதா எல்ல பெரியார் பெருமையைச்சார்ந்து,, என்றனர் நாலடியார். பாலுடன் கலந்த ஸீர் பாலாகுமே யல்லாது, நீரைப் போற் றேன்றுது, அதைப்போல பெருந்தன்மை இதை நோக்கேயே,

“குணவுங் குடிமையுங் குற்றமுங் குண்று  
வினாவுமறிந்தியாக்க நட்பு”

நாயனார்.

இவைடுடைய பெரியோர்களைச் சேர்ந்தால் சிறியோர்களுடைய இழி தன்மைதோன்றுதாம். தெளிவிலார் நட்பிற் பகை நன்று என்றனர். அறிவிலாதவர்களின் நட்பைவிட பகை நன்று. “யானை யனையவர் நன் பொரி இ நாயனையார், கேள்வமைதழீஇக்கொள்ள வேண்டும்—யானை, யறிந்தறிந்தும் பாகனையே கொல்லுமெறிந்தவேல், மெய்ய தாவால் குழமுக்கும் நாய்” நாலடியார், யானையானது இரைதரு வோன்றுதன் யஜமானன் எனத் தெரிந்திருந்தும் பாகனையே கொலை செய்யும், நாயானது தன் யஜமானனெறிந்த வேலானது தன்

ஊடலில் ஊடிருவிப்பாய அப்போதும் அந்நாய் தன் யஜமானனிடம் வாலையாட்டிச்சங்கேதாவத்தைக் காட்டும். ஆதலால் யானையைப் போன்றவர்களின் நட்பைத்தன்மீ, நாய்க் கொப்பானவர்களின் சினேகிதத்தைக் கைக்கொள்ளல் வேண்டும். நஷகத்தற்பொருட்டன்று, நாம் நட்புக் கொள்வது. “நகுதற் பொருட்டென்று நட்டன்மிகுதிக்கண் மேற் சென்றிடத்தற் பொருட்டு” நாயனார் நாம் கெட்டவழிகளில் பிரவேசிப்பின், நமக்கு வேண்டிய நற் புத்திமதிகளைப் புகட்டி நல்லூழுக்கங்களைக் கற்பிக்கும் பொருட்டேயாம். இத்தகையோர்களின் நட்பு நமக்குக் கிடைப்பின், சமயவரி னிடித்துறைப்பர் தக்கவழி செலச்செய்வர்கள்..... என்றனர் கற்றுணர்ந்த பெரியார்கள். சமயம் வாய்த்தபோது இடித் திடித்து நமக்கு நற் போதனைகளைப் புகட்டி நல்ல ஞானத்தையுண்டாக்குவர். இத்தகையோர்களின் நட்பால் ஜிம் மையில் சுகமும் மறுமையில் மோசங்கமும் கிட்டுகின்றது. இதை நோக்கியே, “முத்தித்தனை யளிக்கும் மோனாகிலை சேர்க்கும், பத்தி மிகப்பெருக்கும் பண்ணிய— சித்தியெங்கூட்டுவிக்கும் நீர்குழு குவலயத்தே நன்னெறியிடு-நட்டுவிக்கும் நல்லேர்தம் நட்பு” என்ற படி இத்தகையோர்களின் நட்பால் பக்கி சித்தி தர்மசிந்தனை, இன்னும் நினைத்தனவு யெல்லாம் கைகூடு மென்பது மிகையாகா.

இத்தகையநட்பானார்கள் “இன்னு செய்தாரை யொறுத்த வவர் நானை நன்னையஞ்செய்து விடல்.” என்ற நம் பொய்ங்காமொழிப் புலவரின் வாக்கிற் கிணங்க, ஒருவன் தமக்குக் துயரை விளைவிக்கினும், அவன் வெட்கப் படும்படி நன்மையைப்பேசும்வர்.

உதாரணமாக தற்காலம் அவதாரபுருட்சென் உலகம்போற்றும் உத்தமராகிய மகாத்மா காந்தியடிகளை யெடுத்துக் கொள்வோம். இவ்வுலகில் அவருக்கு விரோதிகளே கிடையாது. தம் நன்பர்கள் எத்தகைய பிழைகளைச்செயினும், நம்காருண்ய கவர்ன்மென்டாரவர்கள் அவருக்கு எத்தகைய இன்னல்களை விளைவித்தபோதிலும், அதனைப்பொறுமையோடு ஏற்று, அதற்குப் பிரதி நன்மையைபேசும்பும் சுபாவமுடையவர். நம்தேசத்திற்காக, நம் நாட்டினரின் கேஷமத்திற்காக, எத்தகைய இன்னல்களுறினும், என் உடல்பொருளாவி மூன்றையும் தத்தம் செய்யத்தயார் என்னும் இத்தகைய உத்தமர்களைப் போன்றுரையள்ளே உலகம் போற்றும். இத்தகைய உத்தமசிகாமணிகளின் நட்பன்றே ! நமக்கு வேண்டும்,

சாந்தனையுங் தீயனவே செய்திடினுஞ் தாமவரை  
ஆந்தனையுங் காப்ப ரறிவுடையோர்—மாந்தர்,

குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து,

மரைக்குமாங் கண்டர் மரம்.      என்ற படி,

ஒவன் ஒரு பெரிய விருக்குத்தைதக் கோடனி கொண்டு வெட்டி அதற்  
குக் துண்பத்தை யுண்டாக்கினும், அவ்விருக்குமானது அவனுல் வெ  
ட்டுண்டு கீழ் வீழ்கிற வரையில் அவனுக்கு நிழலைத் தருமாம். அது  
போல ஒருவன் சாகும்வரை, பெரியோர்களுக்குந் தீமையையே  
செய்து வரினும், அப்பெருந்தகையாளர்கள், கடைசிவரையில் நன்  
மையையே செய்வார்கள்.

மேற்கூறிய பெருந் தண்மைகளையுடைய நன்பன் எத் துணையோ  
பேர் நமக்குண்டெனினும், நம்மைப் பல வழிகளிலும் சீர்திருத்திப்  
சீர்காசமடையச் செய்தவன் ஒருவனே. அவன் மாதம் மாதம் வந்து  
காக்கி கொடுப்பான். அன்னேஞ்சீ நம் குணநிதியின் நேயர்கட்கு அறி  
முகமாக்க வேண்டியதுவசியம். அவன் யாரெனின், ஆனந்தன்; சதா  
ஆந்தத்தை போதிக்கக் கூடியவன்.

நல்லாரைக் காண்பதுவு நன்றே நலமிக்க

நல்லார் சொற் கேட்பதுவு நன்றே—நல்லார்

குணங்களுரைப்பதுவு நன்றே யவரோ

திணங்கி யிருப்பதுவு நன்றே.

என்றபடி,

நல்லோரைப் பற்றிப் பேசேப் பேசே இனிக்கும்; இத்தகைய நன்பன்தா  
ன் நமக்கு வேண்டும். இனி தீநட்டைப் பற்றிச் சிறிது கூறி இக்கட்டு  
ரையை முடிப்பாம்.

(தொடர்ந்து.)

ஏ. வா. குப்புசாமி முதலியார்.

ஏ. மு. ர்.

### பாளை.

(156-வது பக்கத்தொடர்ச்சி)

தமிழ்ப்பாளையானது மூவகைப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்  
பட்டு முத்தமிழ் என்று வழங்கப்படுகிறது.

“முத்தமி முடைவினை முற்படுகிறிதனில்  
முற்பட வெழுதிய முதல்வோனே”

என்று அருணகிரியாரும்,

“மும்மலையும், முங்நாடும், முங்நதியும், முப்பதியும்,  
மும்முரசும், முத்தமிமும்”

என்று சித்தலீசு சாத்தனாரும்,

“முத்தமிமு நான்மறையு மானுன்கண்டாய்”

என்று அப்பர் சுவாமிகளும்,

“சங்கத் தமிழ் மூன்றாம்”

என்று ஒளவை முதாட்டியாரும்,

முத்தமிழ்க்கவி யின்றைற்பொகிய

வுத்தமக்கவி கட்கொன்றுக்கார்த்துவேன்”

என்று கட்பரும்,

“மோளை முத்தமிழ் மும்மதமும் பொழி”

என்று ஒட்டக்கூத்தரும் கூறிப் போந்தமையால் தமிழ் மூவகைத் தெண்பது தெற்றன விளங்கும். முத்தமிழாவது இயற்றமிழ், இசைத் தமிழ் நடக்கத்தமிழ் என்பவைகளாம்.

இயற்றமிழாவது மக்கள் இயற்கையாப்ப பேசுவதும், எழுதுவதும் ஆகிய எழுத்தும் சொல்லும் அச்சொற்கள் பொருள்படிமாறு செய்யுளாக்குமாறும் கூறப்படுவதாகும். இசைத்தமிழாவது, இசையைப்பற்றிக் கூறுவதாகும். இதில் கிந்து, கும்மி, தெம்மாங்கு, இசைநுணுக்கம், தேவாரம் முதலியன அடங்கும். நாடக (கூத்து) த்தமிழ் இயறுமிசையுங் கூடிய வழியே உண்டாவதாகும். இது நடிகர்களின் சம்பாஷணையும், அவர்களால் பாடப்படும் இசை முதலியனவுமாம்.

இம்மூவகைத்தமிழுள் இயலும், இசையும் ஒரு சிறுது விளங்குகின்றதே யன்றி மற்றைப் பண்டைய இயல், இசைநூற்களும், கூத்துத்தமிழ் நூற்களும் யாண்டுள்ளனவோ அறிகிலேம். பண்டை நூற்களொல்லாம் அவ்வப்போது உண்டான கடல்கோலினுலும், மற்றும் ஓளை இடையூறுகளினுலும் அழிந்தும், சிறைந்தும் போயினவென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு அழிந்தனபோக

எஞ்சிய நூற்கள் மிகச்சிலவேயாகும். இவைகளும் கற்பாரின்றி வீடுகளில் கரையானுக்கும், மண்ணுக்கும் விருந்தாகின்றன.

இவ்வாறு நமதருமைத் தமிழ் நூற்கள் அழிவதற்குக் காரணம் நமது ஓட்டில் ஆட்சிமுறை அடிக்கடி மாறிக்கொண்டு வந்ததேபாகும். நமது தேயத்திற் படையெடுத்த மன்னர்களெல்லாம் ஈம்முடைய கைத்தொழில், வியாபாரம், ஆட்சிமுறை, நாகரீகம், முதலிய வற்றின் உண்ணத் திலைமையைக்கண்டு பொறுமைகளைப் போட்டு இவற்றை, அடிப்போடு அழிப்பதற்குவில்லையென்று முயற்சிகளைச் செய்துகொண்டு வந்ததனால்,

“ மாணங் குலங்கள்வி வண்மை பறிவுடைமை  
தானங் தவழுயற்சி தானான்மை— தீதளின்  
கவிவந்த சொல்லியர்மேற் காழுறுதல் பத்தும்  
பசிவந்திடப் பறந்து போம் ”

என்றபடி வறுமையின் கொடுக்கையில் நங்காடு எல்லாவற்றையுமிழுந்து நானுக்குநாள் மிகச் சிரைக்கான நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறது. மேறும் பண்டைக்காலத்துத் தமிழ்மன்னர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியை நாம்யலர்களாய்த் தமிழ்ப் பாவலரையும், பேரியோரையும் வேண்டிய ஆகராவுகள் சேப்து காப்பாற்றுவாராயினர்,

[தொடரும்]

**E. K. கிருஷ்ணமூர்த்தி அய்யர்.**

நமது நகர், ஸ்ரீமத் ம. சோமசுந்தர தேசிகரவர்கள் மனப்பாடம் கேட்டுப்பிரசரம்செய்த

1. தாம்பூலந் தரிக்கும் முறை.

தருமடைக் காயி னடிமுடி யிரண்டுந்  
தழைத்தவெள் விலைதுனிக் காம்புந்  
தனிநெடுநரம்பு மூன்றட னிரண்டுந்  
தள்ளியே வருந்துதல் தகவாம்.

உருவவெள் விலையைச் சேர்த்து நீற்டாதே  
வொன்றென் ருய்த்தடவுத னன்றென்

ஞேதுமாகம புராணசாத் திரங்கள்  
ஒன்றிட முத்தவ ஞறவாம்.

அருமையா மிரண்டிற் கழகதாமுன்ற  
லருந்துயர் பினியிதா நான்கி  
லனுகிடும் போக ஸாந்தினிற் ரணம்வாழ்  
வருள் பூதல் பெருகிடு மென்றும்.

வருமிகுமுன்று மத்திம மேழில்  
வரும்பகை யெட்டிட வசியம்  
வயங்குபிரான் பதுதான் மரண பீரைந்தில்  
வளர்ந்திடும் மோகமென் றரையே.

2. உரைத்தவித் தொகைமே லெவ்வளவுண் டாலு  
முத்தமம் வெள்ளிலை யதனை  
யுலர்ந்தபாக் கிட்ட பின்னிட லாகா  
துண்டிடிற் குருவதை யாமால்  
நிரைத்தகுற் றங்க னேழையுங் கூட்டி  
நிரணயங் தப்பியுண் டவர்கள்  
நிலமிசை செப்த புண்ணியம் பலியா  
நீடுயர் நேர்ந்துமூல் வார்கள்  
வரைத்தபா மாது மாமகள் செல்வம்  
மருவிடா பெருநவக் கிரகம்  
வலுவதா யிருந்தும் பலநல்கா தாசும்  
வஞ்சகத் தரியலர் முதிர்வர்.

துரைத்த னாத்தவரும் பகைப்பர்தன் மனையுஞ்  
சொல்லறிந் தலுதின மதியாள்  
சௌன்னசீற் பொருளைத் தெரிந்துஶாம் பூலன்  
சோர்விலா தருந்துதல் சுபமே.

சுபம்.

வைவை



# தாய்மொழியை வளர்த்தல்.

(160வது பக்கத்தொடர்ச்சி)

## 2. நமது புலவர்கள்.

இச்திருக்கூட்டத்தார் நமது தாய்மொழியைப்பற்றிச் சிறப்பித்து ‘இஃநு ஒர் உயர் தனிச்செம்மொழியாம். இதில் எல்லாவள்ளுக்கும் நினைந்துள்ளன’ என்று கூறிக்கொண்டு காலத்திற்கேற்றவாறு வேண்டும் பலவற்றைச் சேர்ந்துக் கோடற்கு முட்டுக்கட்டைகளாக இருந்துவருதல்கூடாது. சொற்களைப் புதுவதாகப் படைத்துக்கொள்வதற்கு ஆசிரியர் தொல்காப்பியனுர் ஆணை தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிந்தே இருப்பார்கள் என்பது ஒருகலை. ஆகவின் அன்றார், நமதுதண்டமிழை உலகவழக்கழிந்த, உயிரற்ற சில உயர்தனிச்சொம்மொழிகளோடு ஒப்பிட்டுப் பெருமைப்படுத்த முயல்லாகாது. ஆனால், அன்றார் நமது தாய்மொழியாம் தண்டமிழை உலகவழக்கிலுள்ள, உயிர்த்திருக்கும் உயர்தனிச்செம்மொழி என்று கூறிச் சிறப்பிக்க முயல்வேண்டும்.

## ந. கழகங்கள்.

இவை ஆண்டிற் கொருமுறை கூட்டங்கூட்டிச் சில நூறு வெண்பொற்காசுகளைச் செலவசெய்து ஆடம்பரத்துடன் பலர் ஒன்று கூடிச் சிலர் சிலவற்றைப்பற்றிப் பேசிக் கலைவதாற் சிறிதும் பயன்விளைந்துவிடாது. ஆனால், அவை, அங்ஙனஞ்செய்தமட்டில்தங்களது கடமையை நிறைவேற்றியதாகக் கருதிவிடாது அதனினும் மேலாக மொழியின் வளர்ச்சிக்கெனப் பல நூண்டிப்பிரசரங்களை ஏராளமாய் வெளியிட்டு எவர்க்கும் இலவசத்தில் எளிதில் கிட்டுமாறு செய்து வரல்; என்றால் நின்று நிலவக்கூடிய தகுதியினையடையதும், சமயப்பகுதி கல்விப்பகுதிசுரிதப்பகுதி, செல்வப்பகுதி உழவுப்பகுதி, கைத் தொழிற்பகுதி, வியாபாரப்பகுதி, அசியற்பகுதி ஆகிய பல பகுதிகளையடையதுமான சில மாதாந்தச் சேந்தமிழிற்புப் பத்திரிகைகளைத் தக்க ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுள்ளதுவித்து வெளியிட்டுவரல்; எனிய இனியநடையிலுள்ள பலசிறந்த உரை தூல்களை வெளியிடல் ஆகியவற்றையும் மேற்போட்டுக்கொள்ளல்வேண்டும். அன்றியும், அ

வை, பொருள்வகுவாய் ஒன்றையே குறிக்கொண்டு இவற்றை மேற் போட்டுக் கொள்ளலாகாது தமிழ்மக்கள் து அறிவு வளர்ச்சி ஒன்றையே குறிக்கொண்டு மேற் போட்டுக் கொள்ளல் வேண்டும். இத்தகைய அரியசெயல்களை மதுரைதமிழ்ச் சங்கத்தாரும், சேன்னை தமிழர் கல்லீச் சங்கத்தாரும் மேற் போட்டுக்கொண்டு செய்ய முன்வரலாம். இம் முறையில்லைமுக்கத்தக்கவேறு பல கழகங்களும் உள். அதை அங்குணம் செப்ப. முள்வருதல் நாத்ஜிரம் போதியதாகாது. தமிழர்களும் அவற்றைப் பெரிதம் பொற்றி வார்த்து வாங்கிப் படித்துப் பயன்பெற முந்துறல் வேண்டும். இங்களம், பலர் படித் தறிந்துகொள்ள முன் வருவாராயின், அத்தகைய ஆராப்சினி நிறைந்த இன்றியமையாத பலபக்திவிகைகளும், நால்களும் வெளிவருவதும் இயலாத்தொரு சாரிபம் ஏறு. தமிழ்மொழியாட்டுப் பேரன்பு. உண்டு என விருது பேசிக்கொண்டு இருப்புக்கடலைப்பட்டோலுக் கடினமான நூட்டில் சிலவற்றை எழுதி இயற்கைக்கு மாறுக நடக்காமலும் இருக்கவேண்டும். சுற்றுப்பக்கங்களிலுள்ள ஊர்களுக்கு உறுப்பினர்களை அனுப்பி மொழியின் உயர்வையும், அதன் இன்றியமைபாமைபையும் விரித்துக் கூறவித்தும் ஆங்காங்குக் கிளைக்கழகங்களை நிலைமிடுகித்தும் வளர்ந்துவர முயலல் வேண்டும். தாம் பேசவது இங்னமொழி யென்பதைக் கூட அறியாத பல தமிழ்மக்கள் இன்னும் நமது தமிழ்நாட்டில் பத்தாயிரக்கணக்கில் இருக்கின்றார்கள் என்றதை தரமிழ்மையிடன் கழகங்களைத்துவொர்க்கு நினைப்புட்டுகின்றேன்.

**ச. ஸ்தலசுயஆட்சி ஸ்தாபனங்கள்.**

நமது தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டஸ்தல சுய ஆட்சி ஸ்தாபனங்கள் நமது நாட்டிற் பல இருக்கின்றன. அவை அனைத்தும் முதலில் தங்களுடைய கடிதப் போக்கு வரத்துக்களையும், ஏனைய நடவடிக்கைகளையும் நமது தாய்மொழியிலேயே செய்துவரல் வேண்டும்.

[தொடரும்]

**ஊ. சா. வேங்கடராமையர்.**

# தொண்டைமான் இளந்திரையன்.

(162-வது பக்கத்தொடர்ச்சி)

இனி மணிமேகலையை ஆராய்வேன். பிறர் காட்டும் மணிமேகலைச் செப்புள்ளிகள் நாககண்ணியை மணந்தவன் நெடுமுடிக்கிள்ளி யென்று கூறுவதால் ஆசிரியர் நக்சினூர்க்கிணியரும் புராணங்களும் கூறும் சாலீசுகளுடன் பெரிதும் முரண்படுகின்றதே. தரிகாலனது மகனுகைய நலங்கிள்ளியின் மக்களாகிய ஒன்பது கிள்ளிகளுடப்பட்ட கிள்ளியளவற்கும் பெயரனுப்பு புகாரில் ஆண்டுவந்தகிள்ளிவளவினை ஆம் நெடுமுடிக்கிள்ளி கலி. 3307—52-வரை இருந்தவன். இவ்னே மணிமேகலையில் கூறப்பட்டோன். இவன் பிலிவளைபாற்பெற்றமகன். புகார் கடல்கொண்டபின் இளந்திரையன் மிதந்து தொண்டைநடு சேர்ந்து, காஞ்சியரசரினமையிழந்திருந்ததிரையனுப்பாராமரிக்கப்பெற்று தொடுகழற்கிள்ளியை வென்று, அந்நாட்டிற்குரியவனுப்பு பின் இளந்திரையனைப்பட்டா ஜென்பதோர் தேநீகம் திரையன்கவலால் விளங்கும். இதனால் பெரும்பானுற்றுப்படைத் தலைவற்கு இப்பிலிவளைத் தலைவன் வேறுதல் தெற்றென விளங்கும். அம்மட்டோ! மணிமேகலையில் நாககண்ணியின் மகன் மணிப்பல்லவுத்திற் கம்பளச் செட்டிபால் கொடுக்கப்பட்டு அவனும்கொண்டுபோகப்பட்டானென்றிருக்க, உரைபாளர் நாகலோகத்திலிருந்து தொண்டைக்கொடியால் கற்றிக் கடலில் விடப்பட்டானென்றன ரே கூறகிறார். மற்றும் கம்பளச் செட்டி பில்லையைக் கொண்டுபோககூடியில் கடலில் மைந்தன் ஆழந்ததாகக் கூறிய மணிமேகலை மீண்டும் கரைசேர்ந்தானெனக்கண்டிலமே! தொண்டைக்கொடியால் கடல்வழிவிட மைந்தன் மீண்டும் கரைசேர்ந்தானென்றன ரே கூறுகின்றார்? அன்றியும் அம் மணிமேகலையில் தன் புக்திரன் கடலுள் ஆழந்தான் என்ற செப்தி கேள்வியுற்ற சோழன் இந்திரவிழாவை மறந்து அவனைத் தேடிச்செல்ல அதனால் காவிரிப்பூம்பட்டினம் கடல்கொள்ளப்பட்டது என்னும் விருத்தாந்தமன்றே கூறப்பட்டுள்ளது. இங்னனம் காவிரிப்பூம்பட்டினம் அழிந்ததாக் கூறும் செய்திக்கும், கடல் வழிவிடக் கரைசேர்ந்த தன் மகனுக்குச் சோழன் தான் முன்பு வாக்களித்தபடியே தன் நூசவுரிமையைத் தந்தான் என்னும் ஆசிரியர் நக்சினூர்க்கிணியர் கூற்றுக்கும் ஒரு சிறிதும் ஒற்றுமையுண்டோ கூறுமின்! இவ்வாருக்

உரையாளர் கூற்றுடன் இடத்தினும் பெயரினும் சம்பவத்தினும் முற்றிலும் மாறுபட்ட ஓர் கதையை ஆசிரியர் கூற்றுடன் பொருந்து மாறு அப்பிறர் எதவிலீகாண்டு நிறுவுவரோ? ஆகவின் இதனு னும் பயனின்று. ஆதலால் யாங்கூறும் வரலாறு அப்பிறர் கூறுவதே னும் மேலான தேவாம்சப் பிறப்பாயிருத்தலின் இதுவே ஏற்படுடைக் தொழுகாண்க. இனி கங்கபல்லவவமிசத்தில் ஆதொண்டைமானை॥ என ஒருவர்டன்டு. இவர் வேறு. தொண்டைமான் இளந்திரையன் வேறு. இவ் வாதொண்டைமான் 8-ம் நூற்றுண்டினாந்தத்து, கோக்கிள்ளியென்னுஞ் சோழனரசர் தொண்டைமான் வழிவந்து நாகருக்குத் தலைவரைக்கிருந்த ஒரு வேளிரின் புதல்வியகிய நாககன்னியை யணந்து அவ்விருவருக்கும் தோன்றியவர் ஆவர். இவர் தமது வரணை வினைாக் கழிக்காது, தமது காலத்திற் பெரும்பகுதியைப் பகவத் கைங்கர்யத்தில் பரபக்தியில் ஈடுபடுத்தியவர். இவர் தம்மை மறந்து நெடும்போழுது பரநில்லடையி லமர்ந்திருப்பாரென்பதும் அங்கனமிருத்தற்குரிய ஏழர்த்தங்களோயுடைய நெஞ்சிற்பதியத்தக்க சர்வாதிகாரமான ஒளதார்யத்தை யடைத்தான் திருமந்திரத்தைப்பகவானுலுபதேசிக்கப் பட்டவரென்பதானம். மேலே காட்டும் திருமங்கையாழ்வாரருளிச் செய்த பெரிய திருமொழி 5-ம் பத்து 8-ம் திருமொழி 9-ம் பாட்டினாலே இனிது விளங்கும். அது,

“துளங்குநீண்முடி யரசர்தம் குரிசில் தொண்டைமான்னவன்  
திண்டிறலொருவற்கு  
உளங்கொ ளன்பினே டின்னருள் சுந்து அங்கொடுநாழி  
கையேழுடனிருப்ப  
வளங்கொள் மந்திரம் மற்றவர்க்கருளிச் செய்தவா ரடியே  
னறிந்துலக  
மளங்தபொன் னடியே யடைந் துய்ந்தேன் அணி பொழில்  
வரங்கத்திருத்தம்மானே.”

(தொடரும்)

ரா. சம்பந்தமுதலியார்.

# நம்மாழ்வாரவு து திருச்சீர்த்தொடை

—  
—  
—

(169-வது பகுதி தொடர்ச்சி)

வீடுமீன் முற்றவுப்—வீடுசெய்தும்முயிர்

வீடுடை யாளிகூ—வீடு செய்மின்னே

என்ற திருப்பாடலை முதலாகக் கொண்ட முதற்பத்து இரண்டாங் திருமொழி யாவரும் போற்றத் தக்கது. அதனையருளிய நம்மாழ்வாரும் நம்மாற் போற்றத்தக்கவர்.

## திருச்சீர்த்தொடை

மிக்க இறைநிலைபு மெப்யா முயிர்சிலையுங்

தக்க நெறியுஞ் தடையாகித—தொக்கியலும்

ஊழ்வினையும் வாழ்வினையும் ஒதுங் குருகைப்ரகோன்

யாழினிசை வேதத் தியல்

இவ்வாறு நஞ்சடகோபர் திருவாய் மலர்ந்தருளிய தில்ய பிரபந்தம், சொன்னைக்கும் பொருள்ளைக்கும் அமைத்த செங்கிய தமிழாதலிற் திருச்சீர்த்தொடைபாம் இத்தொடர் மொழி முன்னர்த் திருமொழி கக—ம பாடல்

சேர்த்தடத் தென்குரு—கூர்ச்சட கோபன்சொற்

சீர்த் தொடை யாயிரத்—தோர்த்தவிப பக்தே.

என்றதிற் கண்டது, பகவத் குணப்பிரதி பாதகமானஆயிரத் திலும் இத் திருவாப் மொழி எம்பெருமானையுணர்ந்துசெப்புதலின் உரைவல்லார் இதன்உபாடேதபதமத்து வத்தைப் பலமாக அருளிச்செய் தார். இதில்—வயதிரிக்த விஷபங்களைவிட்டுச் சர்வேச்வரன்பக்கல் ஆத்மாவை ஸமர்ப்பியுங்கள்” அவ் விஷயங்களைத்தோஷத்தர்சனம் பண்ணவே விடலாம்; திபாஜ்யாம்சம் இன்னது” பற்றும் விஷயத்தின் நலம் இல்லை; பற்று மிடத்து வருமந்தராய் பரிகார மின்னபடி; அஸ்வங்கஸ்வாபம் இத் கண்மைத்துஅதனைஸ்மபந்தஜஞான முன்டாகவே பொருந்தலாம்; வேலு உபகரணம் தேடல் வேண்டா, அவன் தந்த கரணங்களை அவனுக்குஆக்கஅமையும்; அவ்வாறுசெய்யப் பஜங் விரோதிகள் தந்நடையே விட்டுப் போவர்; பஜநத்துக் காலம்பங்மன மந்திரமின்னது; இது தான் வாயின் வந்தபடிசொல்லிற்கிறேன் றல்ல; சேதனருடைய ஹிதத்துக் கீடாக ஆராய்ந்துசொல்லியது; ஹிததம மானது; ஆகவின் எப்பொழுதும்ஓரப்படுவது, ஒர்த்த

இப்பத்தை செஞ்சிலே சேர—அதுசந்தினன்று. சேதனருச்கு ஹி தமாவது ஈதென்று ஆப்தமானவர் நிருபித்துச் சதுர் வேதவழி யே சோல்லிய பொருளையும், உபரசகானுக் கிரகத்தால் உபரஸ்ய அடைய கல்பான குணங்களையும், எழுத்து ஆதியசப்தலக்ஷண கத கவிக்கவயவஞ்சு சிதரூமல் இபைத்துத் தொடுத்தமைபால் இஃது சீர்த்தொடையென்க. இங்களம் செம்பொருளைச் செஞ்சு சொல்லால் வடமொழி இருக்காது நான்மறைக்கும் இபைபக்கருமாற் ரின் இலர்க்கும் ஏணங்கவிகட்டும் பெரிதும்வேற் றுமையுள்ளது.

(தொடரும்)

ப. அ. முத்தித்தாண்டவராய் பிள்ளை.

(167 வது பக்கத்தில் விடேந்த வினாவிற்கு விடைகள்)

ஆவிடை ஹிடென ஆது வாய்வடு  
தூவது பழங்கர் துறையுமாகுமால்  
மேவிய சொன்னிருடு விரவு மக்கரம்  
ஆவடு துறையெனவறைய ஸ்குமீம்.

பூ-ராஜாமுதலியார்  
சீர்காழி

அக்கரத்தைந் தமைந்த தலத்தின்பேர்  
அறியவேண்டி நீரந்தக் குணநிதிப்  
பக்கதூற்றற பத்தேழிற் பார்த்தனம்  
பாவலர்க்குப் பொருளைப் பகருவாம்  
தக்கதோர்மரம், சூரியன் ஓரந்தி  
தானு தானிய மோர்கனி தாழ்வென  
ஒக்க வந்த பொருளின் நடுப்பெயர்  
ஒன்றிரண்டினை ஸ்க்கவுண் டாகுமீமே

சண்முகசுத்தரம் பிள்ளை,  
திருவிடைமருதூர்,

விடு கதை வினா  
 முன்றெழுத்துப் பெயர்களில் முன்றதில்  
 முன்றிடைகளிரட்டித்ததால்முனும்  
 தோற்றலைத்தொழு முன்னையும் பின்னையும்  
 தோழுமின்றித் தரும்பொருள் நல்குமே  
 பின்ற வந்த யிடைகளு மில்லையெல்  
 பிசஞ்சு முதலை னீறதாம்  
 சான்ற மாவின் சபன் நடுவதாம்  
 சாற்றி நேருக்கென் வதனஞ் சாருமே  
 சண்முகசுந்தரம்பிள்ளை

## இராஜா ஜேஸ்வரி

— இராஜா ஜேஸ்வரி —

(111வது டக்கத்தொடர்ச்சி)

பிபன் :- சிரித்துக்கொண்டே, ஒன்றுக்குமில்லை. பையனுக்கு  
 முன்று ஆகப்போகிறது. நமது வீட்டிற்கு வேலை செய்ய ஆ  
 றவப்பு பையன் தேவை. தாங்கள் சொன்னதினால் இங்கு  
 ஆறுவருடங்களுக்கு முன் தங்களைச் சாந்த இவ்வம்மனியின்  
 டுத்திரன் நமக்கு உதவுவானே என்று எண்ணினேன்.  
 அதற்குக்குதிபில்லை. உங்களிடம், இவ்வம்மனி அடைக்கலம்  
 த வந்த பிறரு தானே ஏன்முகம் உற்பவித்தான்.

சுதேசி :- சூர்ய விழித்துக் கொண்டு, ஆமாம். இவ்வம்மனினன்  
 விடம் வரும்பாழுது 10மாதகருப்பம். இவள் இப்படிஇருக்கு  
 ம் நிலையில் இவளைபூருஷன் தவற விட்டான். அதுமுதல்இங்கே  
 யே இருக்கிறன்.

வாலி :- ஆமாம்! கோயக்துடன், அவள் புருஷன் இறந்தும் உம்  
 மிடம் வந்த விட்டாளா! என்யூ இவ்விதவைதம். இம்மாதிரி  
 உலகில் எவ்வளவு பேரப்பா குடியைக் கொடுக்கக் கிளம்பி  
 இருக்கின்றீர்கள். ஓப்பொழுதுமும்மை மன்னித்தேன். மறுபடி  
 ஒருந்தரம் உங்களை இவ்வூரில் காணலாகாது, ஜாக்கதை தெரிய  
 மா! என்று சொலி விட்டு வாவிபன் அப்புறம் கொண்டான்.

இது நிற்க அகஷத்திரிய வீதியின் மேல்கோடியில் உன்னத  
 அரண்மனைகளும் தோட்டங்களும் இருந்தன.. அவற்றில் ஒரு  
 அரண்மனையின் நான்காவது மாடியில் மின்னற் கொடி  
 ரோண்ற மேனியும், ஸ்வர்ண ஜீதமான நிறமும் ஸ்ரூத்ரி

வகைணங்கள் முப்பத்திரெண்டிலும், ரூண்றுவதுகுறைவில், வரமல், எல்லாம் ஒருங்கே, ஓர்வடிவு எடுத்து வந்தாற் போல ஓர் யுவதி ஜிந்து அம்மானைகளை ஏக்காலத்தில் அவைகள்கைகளிலிருந்து தவறிவிழாதபடி அவை வண்டுபோல் மேலெழுந்து மாலையைச் சூழ்ந்து வரவும், மாலையில் மறைந்த பந்து மீண்டும் கையில் வந்து விழுவும் கூந்தலின் பக்கம் சென்ற பந்து முகத்தின் பக்கம் வரவும் மேலே போன அம்மானை மறுபடியும் மாலைக்குள்மறையவும் இப்படி அம்மானைவிளையாடிக்கொண்டே மயில் போல எட்டு திசை களிலும் உலாவியும் குஞ்சுமமணிர்தும் அம்மானை விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் அப்படி விளையாடும் காலத்தில் கூந்தலில் அணியப்பட்டபூமாலைகிணதைக்கத்து; கழுத்திலுள்ள முத்துவடம் அவளது குடத்தைத்தகர்த்து நின்ற தனத்தின் மேல் துள்ளிக் குதித்தாடிற்று. காதிலுள்ள வைரத் தோடுகள் பிரகாசித்தன. கால் சிலம்புகள் சப்தித்தன. இவ்வினிதையின் ஒவ்வொருவருப்பும் பாஸ்பீபார்மனதைக் கவர்ந்து பிரமிக்கச் செய்தன அரம்பை ஊர்வசிமுதலிய தேவமாதர்களைப்பற்றித்த அவருடைய சுந்திர முககாங்கியானது கபடமின்மையையும் பரிசுத்த ச்சைதையும் தபை தாக்ஷண்யம் முதலீடும் மன்மையானகுணங்களைவிளங்கச்செய்தது. அவளது முகம்குளிர்ச்கி பொருந்திப் சந்திரனைப்பீபால் எப்பொழுதும் புன்முருவலூடன்பார்ப்போரா மயங்கச் செய்து அவளிடத்து ஓர்வித அண்புகொள்ளுமாறு செப்தது. சபாவ மாகடீவ மைதீட்டப் பெற்றவை போல் அவளது கண்கள் கயல் மீண்டுத்திருந்தன. மான் பார்க்கின்றதுபோல் பார்த்து பிறரைத்தன் வயப்படுத்திக் கொள்ளும் சக்தியை உடையவளாய் இருந்தாள். அவள் வாயினின்றும் பிறக்கும் ஒவ்வொருவர்த்தை அவருடைய சிறந்த கூர்மையான புத்தியையும் மேன்மையானகல்வித் திறத்தையும் காண்பித்தன. நற்குண நல்லொழுக்கங்களைத் தவிர வேவெருன்றும் அறியாதஇந்தயுவதி ஸங்கிதம் கல்வித் திறம் நுட்ப அறிவு புத்திகூர்மை தயை தாட்சண்யம் கருணை முதலியவைகளை ஒருங்கே அமையப் பெற்றிருந்தாள். (தொடரும்) G. A. சால்தீரி

२

## வியாசப் பரிசளிப்பு

மாணவர்கள் இல்லற த்தைப்பற்றி ஓர் வியாசம் வரைந்து இனிய செந்தமிழ் நடையில் 25-3-25 க்குள் அனுப்ப வேண்டும் அங்வாறு அனுப்பும் வியாசங்களைத் தமிழறிஞர்களால் பரிசோதனை செய்வித்து அதில் முதன்மையில் தேற்சியற்றவருக்கு ஓர்வெள்ளிப் பதக்கம் இனும் அளிக்கப்படும் என திருமங்கலக்குடியீர் சர்வதேவதி விலாச சன்மார்க்கசங்கம்" காரியதரிசி அறிவிக்கிறார். ஷ்டியாசங்கட்கு சர்வ உரிமைகளும் சங்கத்தார்கட்குண்டு

३

தருமபுரம் ஆதினத்துக்குச் சொந்தமான திருவிடைமருதூர் பிச்சைக் கட்டளையென்னும் கட்டளையானது சொற்பநாளாக சரிவர. நடக்கவில்லையாம் நைவெத்தியத்துக்கு அரிசியில்லையாம், காரவாரைக் கேட்டால் நான் இது வரையிலும் போட்டது போரும். இனி மேலும் கடனுக்குப் போடமுடியாது என்கிறாம், குத்தகைக்காரரைக் கேட்டால் நெல் கொடுக்கப்பண்டார சனனதி உத்தரவில்லையென்று சொல்லுகிறாம், சந்திதானத்துக்கோவென்றால் எத்தனையோ பெரியதேவஸ்தாங்களை பறக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலமையில் இந்தக் கட்டளையைக் கவனிக்க கட்டவில்லை போலும். ஸ்ரீ மகாலிங்கஸ்வாமிதான் அன்னார்த்திரவு ஈதகிற் புகுந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

**தம் குண நிதி நேயர்களுக்கோர் வேண்டுகோள்:—**

நிகழ்மதி சஞ்சிகை அச்சாகி வருகிறது. இவ்வாரமே வெளியாகுமென்னம்படிகிறேன். அதற்குச் சாதனமாக இதுவரையில் சந்தா அனுப்பாத சந்தாதாரர்கள் தங்களது சந்தாத் தொகையாகிய ரூபா 1—0—0 யும் அனுப்ப வேண்டுகிறேன். இனிமேல் வரும் சஞ்சிகைகள் வி. பி. போஸ்டில் அனுப்ப நேரிடுமென்பதையும், அதனால் அதிகசெலவும், கமக்குச்சிரமும் ஏற்படுமென்பதையும், அறிவித்துக் கொள்ளுகிறோம்.

## மதிப்புரை

நவஇந்தியா

இஃதும் ஓர் உயர்தர தமிழ்ப்பத்திரிகைகளுடைய ஒன்றுகூடும். இதன் ஆசிரியர் பூர்ணமான் T S. தியாகராஜாலூலையர் அவர்கள். தற்போது மாதம் இருமுறையாக வெளிவந்துகூட்டுமான்னேற்றத்திற்கான அரிய நியாசங்களைக் கொண்டு உத்தாகட்டுத்திவந்தாலும், இதன் ஆசிரியரின் வண்கம்பாலும் விபாசப் போக்கினாலும் கூடிய சீக்காம் வாரப் பத்திரிகையாக வந்துகிடுமென்று நம்புகிறோம், நம் நாட்டவர்களும் அவ்வாறே கருதி அகன்முன்னேற்றத்தைஉவர்களாக இதற்குமுன் இப்பத்திராக்கிபாலே கமலாசனி என ஓர் பத்திரிகை எவ்வாறும் கொண்டாட விளங்கியது என்பதும், சம் நாட்டின்முன்னேற்றத்தில் என்றும் நோக்கமுடியடவரென்பதும் நாம்க்கற முன்னரே எவ்வாறும் அறிந்தன. ஆதலின் யாவரும் சந்தாதரர்களாக ஆதரித்து பத்திரிகைமுன்னேற்றமுற்றுங்டப்பாக்கன்கோழமுற இறைவன் அருளோ வேண்டுகிறோம். மற்ற விபாங்களுக்கு அதன் தலைவருக்கெழுதி தெரிந்து நேன்னாலும்,

மானேஜர் “நவஇந்தியா”

திருவாலூர்

பாரதமித்திரன்:—இப்பத்திரிகை கும்பகோணத்திலிருந்து வாரப் பத்திரிகையாக வெளி வருவது. இதன் ஆசிரியர் பாண்டியன் பத்திரிகையை நடத்தி, பின் காலப்போக்கைநாடி த்தக்க நாமத்தோடு பிரசுரிக்க முன் வந்திருப்பதாகக் கூறகிறது. அவ்வாறே நடத்தி முன் னேற்ற முறவேண்டிய வழிகளை ஈடுவாராக. மற்றவைநேரில்.

மானேஜர், பாரதமித்திரன்,

கும்பகோணம்.

திருவாவடிதுறையின்கண் இவ்வாண்டில் நிகழ்ந்த ஆலயத்ஸவமும் ஆதிநமசிவாயமுர்த்திக்குருபுஜையும், மகேஸ்வரபுஜையும் வெகுசிறப் பாய்கிறைவேறின் வித்வத் சம்பாவனை வழக்கம்போல் வழங்கப் பட்டது.

திருவிடைமருதாரில் இவ்வாரநாடம்சடந்தேரிய புஷ்டியாக சவம் திருவாடுதுறை ஆதினம் பூலைபூ மகாசன்னிதான்துள்ளன் முபக்கியர்ல் செவ்வனை நடந்தேறிபது. தெப்வச்செபாக மகாரதம் இமுறை அச்ச முறிந்தும் விடாமுபற்சியாய் நிலைக்குக் கொண்டுவந்து வைத்தது பாராட்டத் தக்கதே! உதவவகால நில ஏடி ஆதினம் வைறால்கல் வாலிபச்சாரணர்கள் பொதுஜனங்கள்மைக்காக புரிந்த உபாஶங்களை யாவரும் மெச்சினதோலி, எடி ஆதின கர்த்தர் அவர்களால் ஏடி வாலிபச்சாரணர்களுக்கு யான் ஒன்று பரிசுள்ளது, ஆசிசுறியதாகக் கேள்வியற்று மகிழ்ச்சிக்கும்.

## விளம்பரம்

நமது அச்சாபீசில் சிறிய கார்ணி முகல் பெய் பத்திரிகைகளும், புத்தகவேலைகளும், தமிழிலும் இங்கிலீஷிலும் குறித்தகாலத்தே குறைந்த சாஸ்ஜாக்கு அச்சிட்டுத்தருவதோடு, பயின்ட வேலைகளும் செய்து தரக்கடும் ஆடர்களைத்தொர்க்கிக்கூறும்.

மாண்புர்

**'பூர்ப்ரஹத்சுந்தரகுசாம்பிகாபிரஸ்'**

15 நெ செர்க்குவீதி

**திருவிடையருதார்.**

ம. சோ. பிரச்சையத்துக்காரல்,

திருவிடைமருதார், பூர்ப்ரஹத்சுந்தர குசாம்பிகா கிராஸ்,

19—3—25-ல் தூச்சிட்டு, வெளியிடப்பெற்றது.

# பரிமளப் பொக்கிஷம்,

ஆசூதாக்கிஸ்தாஷாஸ்தாஸ்தா  
கும்பகோணம் பெரியகடைவீதி

## K அப்துல்ரஹிமான் சாஹிப் & சன்ஸ் பரிமளச் சா வை



- |                                        |                           |
|----------------------------------------|---------------------------|
| 1 சந்தனதித் தைலம்.                     | 10 பரிமளப் பாக்குத் தூள். |
| 2 அரைக்கிரை விரைத் தைலம்.              | 11 பரிமள வில்லைகள்.       |
| 3 மணமிகுலீசம்பத்திகள்.                 | 12 மணமிகு அரசஜா.          |
| 4 புனுகு ஜவ்வாதுகள்.                   | 13 சுகந்தசந்தனப் பவட்ட.   |
| 5 பஞ்சவர்ணக்கொப்பறைப் பாக்குச்         | 14 பரிமளச் சண்மூட்டு.     |
| 6 சற்குண ஸ்நானப் போடி. [சிவல்.         | 15 நற்குண பற்பொடி.        |
| 7 சநதன வில்லைகள்.                      | 16 ஈசனுக்குரிய தசாங்கம்.  |
| 8 சித்தர் விரும்டும் அத்தர் தினுக்கள். | 17 ரோஜாப்டு குல்தங்கள்.   |
| 9 வாசகர் மெச்சம் கேசர் முவட்டர்.       | 18 சிபானு ரத்மணி திலு.    |

நமது பரிமளச் சாலையில் ஒத்துவிளைகளுக்கிறியங்கள் நாம் கூட  
நேர்களின் அனுபவ முறைப்படி தயார் செய்து வழங்கி விவுது  
யாவரும் உணர்ந்ததே. நம் வியாபாப் பெருமையும் சாமானகளின்  
உயர்வும் அரசர் முதல் யாவராலும் அக்காத்து உபரீயாகப் படுத்தி  
வருவதென்பது ஒருமுறை வாங்கியவர்களுக்கே நெரியும். இவை மு  
ன்சுக்கிரேஷ்டர்களான ஷேக்பரீத், சக்கரகஞ்ச அவ்வியாஅவர்களால்  
செய்யப்பட்ட உயர்ந்தமுறையாகும். தஞ்சை அரசர்களுக்கும், டில்லி  
சக்கிரவர்த்திகளுக்கும் எங்களது முன்னேர்களால் பரிமளப்பொருள்  
கள் செப்து கொடுக்கப்பட்டுவந்தன. தற்காலத்தும் நாமே பலவிடங்  
களுக்கும் பரிமளச் சாமான்கள் செய்துக் கொடுத்து நற்கியாதியும்  
பெற்றிருக்கின்றும். விலையும் சரசம். (விலை ஜாபிதா இனும்)

தங்களது ஆர்ட்டரை எதிர்பார்க்கும்:—

**K. ABDUL RAHIMAN SAHIB & SONS.,**  
Attar Merchants,  
**Kumbakonam.**